




தந்தி

2

இல: 1065

1970 ஜூன் 25 வியாழக் கழமை



திருமலையில் டெலிபோன் மூலம்

மாஜிஸ்திரேட்டுக்கு

பயமுறுத்தல்

நன்றிப்பிரேரணை
நிறைவேறியது

சிம்மாசனப் பிரசங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் எது மனதாக நிறைவேறியது. (ஐ)

சேரி விஜயம்

வரடகைக் கட்டுப்பாட்டு சட்ட மொன்றைத் தயாரிப்பதற்காக விடமைப்புக்கூட்டத்துறை அமைச்சர் திரு. பிட்டர் கெனமலைய நியமிக்கப்பட்ட சென்னை மெர்சன் செனிவிரெத்தினுவைத் தலைவராகக் கொண்ட கமிட்டி இன்று கொழும்பு வடக்கு மத்திய பகுதிகளில் உள்ள சேரிகளுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தது.

இக்கமிட்டி சேரி வீடுகளிலுள்ள குடியிருப்பாளர்களின் முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர்களுடன் கலந்தாலோசித்தது. (ஐ-7)

மீளுட்சி



என்னுட்க, இந்தக் கொள்ளை லாபம் அடிக்கும் கள்ள மார்க்கட் காரர்களுக்கு எப்போது சாவமணி அடிக்கப்படும்? கன நாள் செல்லாது, மெத்த விரைவில் நடக்குமா?

திருகோணமலை, ஜூன் 24
ஒரு குறிப்பிட்ட வழக்கில் எதிரிகளைக் குற்றவாளிகளாக்கினால் பெரும் தொல்லை ஏற்படும் என்று திருகோணமலை மாஜிஸ்திரேட் ஓர் இனந் தெரியாத நபரால் பயமுறுத்தப்பட்டார்.

இந்தத் தகவலை திருகோணமலை மாஜிஸ்திரேட் திரு. டி. சி. டபிள்யூ. விக் கிரமசேகர இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இனந் தெரியாத ஒரு நபர் செவ்வாய்க்கிழமை காலை தன்னை டெலிபோனில் பயமுறுத்தியதாக மாஜிஸ்திரேட் கூறியபோது வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், பொதுமக்களும் பேச்சு மூச்சற்று வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு மாஜிஸ்திரேட் பயமுறுத்தப்பட்டது திருகோணமலை நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை ஆகும். நாட்டின் சட்ட வரலாற்றிலேயே இதுதான் முதல் சம்பவம் என்று இங்கு சில சிரேஷ்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டக் கூட்டுறவு வங்கி ஊழியர்களும் அறுவர் மீது தொடரப்பட்டிருக்கின்ற ஒரு வழக்கை விசாரித்த திருமலை மாஜிஸ்திரேட் தீர்ப்பளிப்பதை இன்று காலைவரை ஒத்திவைத்திருந்தார்.

திருவாளர்கள் கே. திருச்செல்வம், பி. சோமசுந்தரம், ஜி. பரக்கியராஜா, ஈ. புவனேஸ்வரன், டி. ராஜதுரை, எஸ். சரவணபவானந்தம் ஆகியோர் இந்த வழக்கில் எதிரிகள்.

அதே வக்கியின் மனேஜரான திரு. பத்மநாதனைத் தாக்கியதாக எதிரிகள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

திரு. பத்மநாதனிடம் இருந்து ரூபா 60 திருடியதாகவும் நாலாவது எதிரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று பிரஸ்தாப வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிரி

வாழ்க்கைச் செலவை குறைப்பதற்குத் திட்டம்

மலைபோல் ஏறி வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்றை அமுல் நடத்தி அரசாங்கத்துக்கு உதவி செய்வதற்கு பிரபல வர்த்தக சபைகளும் வர்த்தக நிறுவனங்களும் ஏதமனதாகத் தீர்மானித்து உள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்குதல், கொள்ளைலாபம் அடித்தல் என்பவற்றைத் தடுக்கவும் தாராளமாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்களுக்குத் கூட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகக் காட்டும் சில வர்த்தகர்களின் நடவடிக்கைகளை முறியடிக்கவும் இந்தத் திட்டத்தின் மூலம் வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு உதவி புரிவர்.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் நாட்டின் முன்னேற்றம் கருதி எடுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆகக் கூடிய ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

உள்நாட்டு சிறு கைத்தொழில் சபை ஒன்று பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ஏற்கனவே அரசாங்கத்துக்கு உறுதி அளித்துள்ளது.

- * சகல உற்பத்திப் பொருள்களிலும் விலைகளைக் குறித்தல் அல்லது ஆகக் கூடிய சில்லறை விலைகளை விளம்பரம் செய்தல்.
- * தரமான, நல்ல ரகப் பொருள்களை உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்தல்.
- * வெளிநாட்டுச் செலாவணியை மிச்சம் பிடிப்பதற்காக மூலப் பொருள்கள் விநியோகக் கூடிய விரைவில் குறைப்பது.
- * உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மூலப் பொருள்களையும் உதிரிப்பாகங்களையும் உபயோகித்தல்.
- * இனோவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து பயனுள்ள தொழில்களிலும் இயந்திரங்களை இயக்குவதிலும் பயிற்சி அளித்தல்.

[8-ம் பக்கம் பார்க்க]



கூந்தல் அலங்காரத்தில் இதுவும் ஒரு வகை. லண்டனில் எலிஸ்பெத் ஆர்டன் சலான் திறப்பு விழாவில் இது காட்டப்பட்டது. இதைச் செய்துகொள்ள

செலவு என்ன தெரியுமா? 1,050 பவுண்டுகள். உலகத்திலேயே இந்த வகை அலங்காரத்திற்குத்தான் இவ்வளவு பெரிய தொகை அறவிடப்படுகிறது. (ஐ)

இளைஞர் கூட்டம் கேலி செய்ததால்

வெட்கம் தாங்காமல் காதலன் தற்கொலை

23 வயது இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு

ஹிங்குரக்கொட, ஜூன் 24
கமார் இரண்டு வருடங்களாக இருந்து வந்த காதல் தொடர்பு சம்பந்தமாக இளைஞர் கோஷ்டி ஒன்று கேலி செய்ததால் வெட்கம் அடைந்த காதலன், காதலியை தவிர்க்கவிட்டு நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மெதகிரியவில் இருந்து அறிவிக்கப்படுகிறது.

மெதகிரிய பொலீஸ் பிரிவைச் சேர்ந்த தளகொளவெவ வாசியான 23 வயது ஆ. பி. பீட்டர் என்ற இளைஞனை இவ்வாறு பரிதாபமாக இறந்துள்ளார். சிங்களப்பத்து திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. எல். பி. விஜேகோன் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினார். தலாக்கொளவெவ பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டுப்பாட்டு அதிகாரி கருணாகலகே ஹென்றி சாட்சியமளிக்கையில் கூறியதாவது—

“காலஞ்சென்ற பீட்டர், கமார் இரண்டு வருடங்களாக இந்தச் சங்கத்தில் காலவகாராக வேலை செய்தார்.

“இதற்கு முன்னரும் இதே சங்கத்தில் வேலை செய்திருக்கிறார். இந்தக் காலத்தில் தலாக்கொளவெவையைச் சேர்ந்த டி. எம். கே. ஹேரத் ஹரமி என்பவருடைய ஒரு மகனின் காதல் தொடர்பு கொண்டிருந்தார்.

“கமார், பத்து மாதங்களாக அந்த வீட்டில் சாப்பிடவும் ஆரம்பித்தார்” என்றார்.

இந்தக் கட்டத்தில் சாட்சியை விசாரிப்பதை நிறுத்திய மரண விசாரணை அதிகாரி, இளம் பெண்ணின் தந்தையான திரு. ஹேரத் ஹரமியை விசாரணை செய்தார். அப்போது திரு. ஹேரத் ஹரமி சொன்னார்—

“காலஞ்சென்ற பீட்டர் எனது மகனின் காதல் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது நான் இதை எதிர்த்த போதும் பின்னர், ஆதரித்தேன்.

“இறப்பதற்கு முன் கமார் பத்து மாதங்களாக காலஞ்சென்றவர் எங்கள் வீட்டில் தங்கி உணவருந்தி வந்தார்.

ஐஸ்கிரீம் விற்கும் இளைஞன் கிராணி மகன்மீது காதல்

சிங்கப்பூர், ஜூன், 24
ஐஸ்கிரீம் விற்கும் இளைஞனுக்கும், ஒரு கிராணியின் மகனுக்கும் ஏற்பட்ட காதல் பற்றி இங்கு மாவட்ட நிதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஐஸ்கிரீம், விற்கும் டேயின் வயது 25. லீ ஹாங் ஸியாங் என்பவர் கிராணி சுவாவின் மகன். அவர் சிங்கப்பூர் வோ. தேஷனல் பள்ளியில் படிக்கும் போது டேயின் ஐஸ்கிரீம் வண்டிக்கு அடிக்கடி வருவார். குடிபானங்கள் உள்ள போத்தல்களின் மூடிக்களை திறந்து கொடுத்து உதவி செய்வார்.

இருவருக்குமிடையில் நட்பு வளர்ந்தது. டேயின் வீட்டிற்கு லீ அடிக்கடி வந்து அவருடைய ரேடியோ, இசைத் தட்டுகள், பணம் முதலியவற்றை கடனாக வாங்குவார். இவ்வாறு மொத்தம் 579 டாலர்கள் கடன் வாங்கியிருக்கிறார்.

லீயின் கல்வியை முடிக்க பணம் தேவைப்படுகிறது என்றும் அவர் படித்து வேலை செய்ய ஆரம்பித்த பிறகு பணத்தை திரும்பித் தந்து விடுவதாகவும் அவர் டேயிடம் சொல்லியிருந்தார்.

அவர் லீயைச் சந்தித்த போது லீ அவரிடம் 1000 டாலர்கள் கடனாகக் கேட்டார். அவர்

“இந்த வீட்டில் இன்னும் ஏழுமீட்டர் பிள்ளைகள் இருப்பதால் இருவரும் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டு தனியாக வாழப் பாடுங்கள் என்று நான் சொன்னேன். “இப்படிச் சொல்லிச் சில தினங்களின் பின்னர்தான் இவர் நஞ்சருந்தி இறந்துள்ளார்” என்றார். மரணத்துக்கான காரணத்தை மூன்று நாட்களாக மரண விசாரணை அதிகாரி விசாரித்து, ஏனைய இளைஞர்களின் கோஷ்டி கேலி செய்து அவமானப்படுத்தியதால் நஞ்சருந்தி உள்ளதாக தெரிகிறது என்று தீர்ப்பளித்தார்.” (ஐ)

‘கணவனை எழுப்பும்போது அவர் என்னை ஏசுவார்’

சிங்கப்பூர், ஜூன் 24
கணவனிடமிருந்து பெரீஸ்பாதுகாப்பு கோரி ஒரு மனைவி அவரது கணவரும் ஒரு பொலீஸ்காரரே.

“எனது கணவர் மிக முரட்டு தனமுள்ளவர்” என்றால் அவரது காரியங்களை சகித்துக் கொள்பவருக்கே முடியவில்லை. அதனால் அவரை பிரிந்துவிட்டேன்” என்று 26 வயதுள்ள வியோங் யூன் யிங் என்ற தையல் தொழில் செய்யும் பெண் நிதிபதி டான் ஆ. டாவிடம் கூறினார்.

“1968ம் ஆண்டிலேயே கணவன் தன்னை கொடுமையாக நடத்துவதாக பொலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, தனது ஒரே குழந்தையை விட்டிருந்து மீட்பதற்காக சில பொலீஸ்காரரை தன்னுடன் துணைக்கு அழைத்துச் சென்றார். அதிலிருந்து அவர் கணவனிடம் திரும்பி செல்லவேயில்லை.

மனைவியை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு கணவனும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கணவனின் தகுப்பனும், பிள்ளையும், மருமகனும் பிரிந்திருப்பதைப் பற்றி அக்கறை காட்டவே இல்லை என்று உயர் நிதிமன்றத்தில் தெரிவித்தார். வியோங் யூன் யிங்குக்காக திரு. வியோங் பெர்னாண்டோ பிரசன்ன

மாணர்- அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் வியோங் கூறிய தாவது—

“எனது கணவர் என்னை பல முறை உதைத்திருக்கிறார்— தலை மயிரை பிடித்து இழுத்திருக்கிறார்— தன்னத்தில் அறைந்திருக்கிறார்— அவருடைய துண்டில் நான் எந்த காரியத்தையும் உருப்படையாகச் செய்ததாகத் தோன்றவில்லை— அவரை நான் தூக்கத்திலிருந்து எழுப்பினால் என்னை ஏசுவார்— சரி மனம்போல் தாங்கட்டும் என்று விட்டால் அற்கும் ஏசுவார்” என்றார்.

இந்த மாதிரி குழந்தையில் வியோங் விவாகரத்து கோருவது நியாயமே என்று திரு. வியோங் பெர்னாண்டோ கூறியதை நிதிபதியும் ஒப்புக் கொண்டு வியோங் குக்கு விவாகரத்து அளித்தார்.

லோ எம் ஆன் என்ற பொலீஸ் காண்டபிளூக்கு வியோங் 1968ம் வருஷம் வாழ்க்கைப்பட்டாள்— கொடுமையாக நடந்திய அடிப்படையில் வியோங்குக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. வழக்கு செலவு கணவரான லோ கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், மனைவிக்கு ஜீவனம்சமாக மாதம் 55 டாலர் டிசம்பர் முதல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. (ஐ)

யுவரும் வரவேற்பர்

“தமிழிலும் சிங்களத்திலும் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான பாடப் பகுதியை நடாத்துகிற இது கல்வி அமைச்சரின் உத்தரவு இது நீண்ட காலமாக முக்கள் விருமியது; மாணவர்கள் எதிர்பார்த்திருந்தது. இன்னும் தாய்மொழிப் பற்றுள்ளவர்கள் யாவரும் இதனைப் பேரிதும் வரவேற்பர் என்பதும் உறுதி. கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் ஜி-எஃ-ஈ-வரைக்கும் தமிழ்மொழி சிங்களத்திலோ விஞ்ஞான பாடங்களைப் படித்துவிட்டுப் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஆங்கிலத்தில் அப்பாடங்களைப் பயில முற்படும் மாணவர்கள் பெரிதும் இடம்பெறுவது இன்று கண்காட்டு. இதனால் அங்கிலும் கற்ற நகர மாணவர்கள் அதிக வாய்ப்புள்ளவர்களாகவும் காணப்பட்டார்கள். இனிப் புதிய விதியுடன் எந்தப் பகுதி மாணவனும் சமநிலையில் விஞ்ஞானக் கல்வியைப் பெற்றுக் கொள்ளலாம்.

கந்தி

மணிப்புரி சாரிகள்

“மணிப்புரி” சாதியைச் சேர்ந்த மிக விலை உயர்ந்த சாரிகளைக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். அழகான தண்கவர் சித்திர வேலைகளைக் கொண்ட இச்சாரிகள் நீங்கள் விரும்பும் எல்லா வர்ணங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். கைதேர்ந்த சித்திரக் கலைஞர்களாலும், வல்லுநர்களாலும் சித்திர கலாபவனத்தில் நடாத்தப்பெற்ற இந்திரக் கண்காட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மணங்கவரும் சித்திர வேலைப்பாடுகளை இச்சாரிகளில் பொருந்தியுள்ளன.



ஒரு சாரியின் விலை ரூபா 29-50 மாத்திரமே. ஒவ்வொரு சாரியுடனும் ஒரு சட்டைத் துணியும் கவர்ச்சியான ஒரு பிரேஸியரும் இலவசமாக அனுப்பப்படும். தபால் செலவு இலவசம்.

இது சாயம் மாறாத, நீண்ட காலம் பாவிப்பதோடு எந்தவொரு சவர்க்காரத்திற்கும் தரம் மாறாதது. ஸ்திரிக்கை செய்ய வேண்டியதில்லை. இதன் அழகான தரமும், குன்றாத தோற்றமும் உங்கள் மேனியழகை மென்மேலும் அழகுறச் செய்கின்றது என்பதே இதுனைப் பிரபல நபிகைகளும் அணிகின்றார்கள்.

பாடசாலைகளுக்கும் வேண்டிய உற்சவங்களுக்கும் ஏற்ற இந்த சாரியை வாங்குவதற்கு இன்றே நீங்கள் விரும்பும் நிறத்தைக் குறிப்பிட்டு ஒரு தபாலட்டை மூலம் தெரிவிக்கவும். வி. பி. V.P.P. மூலம் அனுப்பி வைக்கப்படும். (பிரேஸியர் அளவுகளை அனுப்புவதில் தயவு செய்து உங்கள் விலாசத்தை தெளிவாக எழுதுங்கள்.

The Manager
ANESCO AGENCIES, (TH)
191/1, High Level Road, Kirilapone Colombo 6.

சீவனம்ச வழக்கில் 2-வது மனைவி சாட்சியம்

'இளம்பெண்ணை ஏற்கும்படி கணவனுக்கு வற்புறுத்தல்'

கருச்சிதைவு முயற்சி பற்றி பொலீஸுக்கு அறிவித்தனர்

இவ்வழக்கில் எதிரியான எனது கணவனுக்கு நான் இரண்டாவது மனைவி. மனுதாரர் கர்ப்பிணியாக இருந்த போது, தனது கருவை அழிக்க முயற்சித்ததாக கேள்விப்பட்டோம். இதையறிந்த எனது கணவன் புலத்சிங்கன பொலீஸாருக்கு பெற்றீஷன் மூலம் அறிவித்தார். இதை அறிந்த அப் பெண்ணின் தந்தை ஒரு கத்தியுடன் எமது வீட்டிற்கு வந்து எங்களை தன்னிடமிருந்து காப்பாற்ற வேண்டுமாயின், இப்பெண்ணை பொறுப்பேற்கும்படி எனது கணவனிடம் கூறினார். அத்தோடு என்னையும் கணவரையும் அடித்த படி, இப்பெண்ணை பொறுப்பேற்காவிடில் 'உங்கள் இருவரையும் கொலை செய்வேன்' என்று பயமுறுத்தினார்.

இவ்வாறு, மத்துகம் நீதிபதி முன் விசாரணைக்கு எடுக்கப்பட்ட ஜீவனம்ச வழக்கொன்றில் பிரதிவாதியின் இரண்டாவது மனைவியான டொலி நோனூ கூறினார். அகலவத்தை மூத்த கொலனி, யைச் சேர்ந்த வர்த்தகரான தோமஸ் பெரேரா என்பவரிடமிருந்து தனக்கும் தனது குழந்தைக்கும் ஜீவனம்சம் பெற்றுத் தரும்படி கோரி அதே இடத்தைச் சேர்ந்த சுமணவதி என்ற இளம்பெண் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

"நான் அகலவத்தை மூத்த கொலனியில் வசிப்பவன். அங்கே பிரதிவாதி தேவர் கடை ஒன்றை நடாத்தி வந்தார். எமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு நான் இவரது கடைக்குப் போய் வருவது வழக்கம். ஒருநாள் நான் இவரது கடைக்குச் சென்றபோது இவர் தனியே இருந்தார். என்னை கடைக்குள் கூட்டிச் சென்று என்னுடன் உடலுறவு கொண்டார். அடிக்கடி நாங்கள் இப்படி உறவு கொண்டோம். இதன் பலனாக எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆகவே அவரை, எனக்கும் எனது பிள்ளைக்கும் ஜீவனம்சம் பணம் செலுத்தும்படி உத்தரவிட்டுமாறு கோருகிறேன்." டொலி நோனூ தொடர்ந்து சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது:-

"மூத்த கொலனியில் நானும் எனது கணவரும் 1951-ம் ஆண்டு முதல் தேநீர்க்கடை ஒன்றை கிராம சேவகரும் நிதியுதவி யாழ்ப்பாணம் கிராமசேவை யாளர் சங்கக் காரியக் கமிட்டிக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் வை. எம். சி. ஏ மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. திரு. குமாரசாமி இராமச்சந்திரா தலைமை வகித்தார். ஒருநாள் சம்பளத்தை "நாட்டைக் காக்கும் நிதிக்கு" எல்லா அங்கத்தினர்களும் வழங்க வேண்டும் என்று தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏதமனதாக காரியத்துட்டியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (ல)

பெற்றீஷன் மூலமாக பொலீஸாருக்கு அனுப்பி வைத்தோம். பின்பு ஒருநாள், வழக்காளி தன் தகுபலுடன் எமது கடைக்கு வந்தார். அவரது தகுபலுடன் வழக்காளியை எனது கணவர் ஏற்றுத் கொள்ளாவிட்டால், என்னையும் எனது கணவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறி எம்மைத் தாக்கினார். இவ்வேளையில் அவர்களது சேரந்தக்காரர்கள் எமது கடையைச் சூழ்ந்து விட்டனர்." மேல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. (ல-7)

மாப்பிள்ளையின் தந்தை கலாட்டா: திருமணம்

காத்தான்குடி, ஜூன், 24 காத்தான்குடி 5-ம் குறிச்சியில் அண்மையில் ஒரு நாள் இரவு நடைபெற இருந்த திருமணம் அன்றிரவே திடீரென நிறுத்தப்பட்டது! இது பற்றிக் கூறப்படுவதாவது:- "ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு சிதனமாத காணி, ரொக்கம் கொடுப்பதென்ப பேசு திருமண நிச்சயத்தார்த்தமும் நடைபெற்று விட்டது. திருமணத்திற்கு வர இருந்த சுமார் 300 விருந்தினர்களுக்கும் சாப்பாட்டுக்கு பெண் வீட்டார் ஒழுங்கு செய்து முடித்து விட்டனர். முறைப்படி மணமகன் மணமக விடில் இல்லத்திற்கு அழைத்து வருவதற்கு என பெண் வீட்டார் உற்று உறவினருடன் சென்றனர். உடனே மணமகனின் தந்தை பெண் வீட்டாரை நோக்கி உங்களுக்கு மணமகன் வேண்டுமாறால் சிதனமாத பேசிய தூணியை இப்பொழுதே காட்டினுள் பிணம் சாவகச்சேரி, ஜூன், 24 பத்துப் பிள்ளைகளின் தந்தையும் பிரபல கொந்தாரத்துக்காரருமான அரியாலையைச் சேர்ந்த பொன்னையா என்பவரின் வேராவில் காட்டினுள் இறந்து கிடக்கக் காணப்பட்டாராம். (- 51)

காட்டினுள் பிணம்

சாவுகச்சேரி, ஜூன், 24 பத்துப் பிள்ளைகளின் தந்தையும் பிரபல கொந்தாரத்துக்காரருமான அரியாலையைச் சேர்ந்த பொன்னையா என்பவரின் வேராவில் காட்டினுள் இறந்து கிடக்கக் காணப்பட்டாராம். (- 51)

கைவிரல் அடையாள நிபுணருக்கு நீதிபதி உத்தரவு

திருகோணமலை, ஜூன், 24 தனது வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட எதிர் சம்பந்தமான டைல்களுடன் ஆஜராகுமாறு திருகோணமலை நீதிவரன் திரு. விக்ரமசேகரா கைவிரல் அடையாள நிபுணருக்கு உத்தரவிட்டார்.

நின்றது!

மாப்பிள்ளையின் பெயருக்கு எழுதித் தர வேண்டுமெனக் கேட்டார். தர முடியா விட்டால் இது திருமணத்தை நடத்த முடியாது என்றும் உங்களுக்கு மாப்பிள்ளை வேண்டுமாறால் இத்தாரியத்தை உடனே செய்யவும், இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் உடனே போகலாம் என்றும் கூறினார். இதனால், விருந்தினர்கள் ஆச்சரியமும் ஆத்திரம் அடைந்தனர். எத்தனையோ பெரியோர்கள் எடுத்துக் கூறியும் மணமகனின் தந்தை இணங்காததால் திருமணம் தடைப்பட்டது. (ல-135)


திருமலை பெளத்த நியமனத்துக்குச் சொந்தமான இரும்புக் குழாய் ஒன்றைக் கவ்வெடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எதிரியான ஆறுமுகம் தந்தகாமியை திருமலை நீதிவான் குற்றவாளியாகக் கண்டார். எதிர்க்கு தண்டனை விதிப்பதை இன்னொரு திகிலுக்கு ஆக்கிப் போட்ட நீதிவான் எதிரியின் தந்தை விரல் அடையாளநிபுணரை கைவிரல் அடையாள நிபுணருக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். மீண்டும் வழக்கு தண்டனை விதிப்பதற்காக எடுக்கப்பட்ட பொழுது, கைவிரல் அடையாள நிபுணரின் அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், எதிரி முன்னர் எப்பொழுதும் குற்றப்பட்டவர் அல்ல என்று சொல்லப்பட்டிருந்தது. இருந்தும் நீதிமன்றப் பொலீஸ் அதிகாரி நீதிவாவிடம் தொனிக்கையில் எதிரி ஒரு ஐ. ஆர். சி. என்றும் பல முறை குற்றப்பட்டிருள்ளார் என்று தெரிவித்தார். இக்கட்டத்தில் நீதிவான், சம்பந்தப்பட்ட பைல்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கைவிரல் அடையாள நிபுணருக்கு உத்தரவிட்டார். (ல- 287)

11-வது முறையாக சிறைவாசம்

யாழ்ப்பாணம், ஜூன் 24 யாழ்ப்பாணம் ஷாலைசாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டு இருந்த இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவருக்கு ஆறு மாதக் கடுமியச் சிறை தண்டனை வழங்கினார் யாழ்ப்பாணம் நீதிபதி திரு. எஸ். டி. யான். யாழ்ப்பாணம் பெரலீசைச் சேர்ந்த என். ச. ரத்தினம் சில

நவநகருக்கு முன் கோந்த சென்றபோது வீதயால் சந்ததுக்கிடமான முறையில் இவர் சிறைவதைக் கண்டு கைது செய்யத் துறார். வழக்கு விசாரணையின்போது ஏற்கனவே 10 முறை கார் சிறைக்குச் சென்ற இவ்வழக்காக எதிரி ஒப்புக் கொண்டார். (ல-220)

கறும்புக்காரச் சுப்பி



வேத ஸூக்தத்தை மொழி பெயர்த்ததா விலங்கு மாட்டிச் சிறை சென்ற வித்தகர்

“நாலு புறமும் வைத்த சுவர் சிறையாகி விடாது” என்று கவி பாடினார் ஒரு ஞானி. ஆனால் கைகளில் விலங்கிட்டுச் சிறையில் அடைத்தால், அதைப் பொருட்படுத்தாத அபூர்வ புருஷரைப் பிரத்யட்ச வாழ்க்கையிலே காண முடியாது. ஒரு காலத்தில் சிறை பட்டும் அதைப் பொருட்படுத்தாத அத்தகைய அபூர்வ புருஷர் பண்டித எஸ். டி. ஸாத்வளேகர்.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலம்; அரசாங்கம் அவரை விலங்கிட்டுச் சிறையில் போட்டு விட்டது. சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர் என்னவோ பேச்சு வாக்கில் “விலங்கும் ஜெயில் கம்பிகளும் உங்களைத் துன்புறுத்துகின்றனவா?” என்று கேட்டு விட்டார். “அவை என் உடம்புக்கு அப்பால் தானே இருக்கின்றன. துன்பம் எதுவும் கொடுக்கவில்லை. என் மனோ விருத்தியைக் கட்டுப்படுத்தவில்லை. மனம் ஸ்வாதீனத்துடனேயே இருக்கிறது!” என்று பதில் சொன்னார். ஸாத்வளேகர். அதிகாரி திகைத்து விட்டார். ஸ்தம்பித்து நின்றார் சிறிது நேரம்.

விலங்கு இட்டது ஏன்? கம்பிகளுக்குப் பின் காவலில் இருக்க அவர் என்னதான் குற்றம் செய்து விட்டார்? ஆராயப் போனால், அது அவருக்கு வேத மோதுவதில் ஆர்வம் பிறந்த கதையிலே கொண்டு போய் விடும். “வேதங்களை எல்லாரும் படிக்க வேண்டும். வேதஸாரத்தை, உலகம் உய்யப் பாமர மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்” என்ற உத்வேகம் அவருக்கு உண்டான வரலாற்றையும் காண்போம். இந்தப் பணியை நான் முடிவதும் ஊன்று கோலாய் அவருக்கு இருந்து வந்திருக்கிறது

அப்போது அவர் ஓர் இளைஞர். மராட்டி மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு விஷயதானம்

செய்திருந்தார். வேதப் பிரார்த்தனைகளின் தத்துவத்தை எடுத்துக் காட்டி இருந்தார். அதர்வ வேதத்தின் ஒரு பகுதியான “பூமி ஸூக்தம்” என்பதை மொழி பெயர்த்து விளக்கி இருந்தார். அதில் ஏதோ பெரிய “ராஜத் துரோகம்” அடங்கியிருப்பதாக அதிகார வர்க்கத்தினர் மருண்டு விட்டார்கள். அச்சிட்டவரும் பிரகரகர்த்தாவும் தண்டனை அடைந்து சிறைப்

வேண்டும். அது மிகப் பயன் தரும். நமது நாட்டுக்கு மட்டுமல்ல மற்றும் சில நாடுகளுக்கு மட்டும் அல்ல, மனித இனத்துக்கே அதனால் பண்பு வளரும்; உயர்வு கிட்டும்” இப்படி எண்ணி இந்தப் பணிக் குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள ஸாத்வளேகர் உறுதி கொண்டார்

அவருக்கு இந்தப் பணியில் ஊக்கம் அளித்தவர்கள் இருவர். ஒரு

வேத மந்திரங்களைப் பிழையின்றி அச்சிட்டு மலிவு விலையில் எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்வதும், தொன்மையான வேத மந்திரங்களின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுமே தமது முதற்கடமை என்று ஸாத்வளேகர் திட்டமிட்டுக் கொண்டார். இந்தி மொழியில் உபந்நியாஸங்கள் செய்தார். அவருடைய உபந்நியாஸங்களை மக்கள் ரசித்தார்

பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். அப்போது, இந்த ஓவியப் பள்ளி, இந்தத் தந்தைக்கும் மகனுக்கும் சேர்த்து ஒரு வரவேற்பு நடத்திக் கௌரவித்தது. ஓவியக் கலைஞர் தமது ஓய்வு நேரத்தில்தான் பூமி ஸூக்தத்தை மொழி பெயர்த்துப் பத்திரிகைக்கு எழுதி அனுப்பினார். அதன் விளைவான சிறைப்பட்ட சம்பவம். பஞ்சாப், உத்தரப்

வியாக்கியான தொண்ணூற்றின்னுமொருஷம், முன்பு டிருந்த முகைண்டு பிடிக்குப் பரிசுகள் தாக வேறு கள். இதனால் பல பேருக்கு துழைப்பை ளேகர் வெ மையான ப தது. சரியான முதன் முதல் யது.

நாலு வேதத்தையும் நன்கு வெளியிட்ட பண்டித ஸாத்வளேகர்

பட்டார்கள். எழுதிய வரையும் தேடிக்கண்டு பிடித்தார்கள். அவர் தான் சிறை அதிகாரியைப் பிரமிக்க வைத்த பண்டித ஸாத்வளேகர்.

குற்ற விசாரணை நடந்தது. பண்டிதர் விடுதலை அடைந்தார். நீதியின், நியாயத்தின் வெற்றி என்றே அதைச் சொல்ல வேண்டும். அவருடைய எதிர்கால வாழ்க்கையை யே - வேறொதையும் விட அதிகமாய் - உருவாக்கியது இந்த நிகழ்ச்சி தான். ஒரு ஸூக்தத்தை மொழி பெயர்த்தே பிரிட்டிஷ் ஸாம் ராஜ்யத்தை உலுக்கி விட்டதென்றால், வேதங்கள் அத்தனையும் கற்றுணர் தால் எவ்வளவு வலிமை பயக்கும் என்ற சிந்தனை எழுந்தது. “பாமர மக்களுக்கும் வேதங்களின் தத்துவத்தை அந்த அறிவை ஊட்டி வளர்க்க

வர், மாக்ஸ்முல்லர், மற்றவர் தயானந்த ஸ்ரஸ்வதி. மாக்ஸ்முல்லர் கடலுக்கு அப்பால் உள்ள நாட்டைச் சேர்ந்தவர். தமது 26 வயதில் ரிக் வேதத்தின் ஒரு பகுதியை ஸாயஸார்யருடைய விளக்க உரையுடன் ஆங்கிலத்தில் ஆகஸ்போர்டு நகரில் பிரசுரித்தார். தொடர்ந்து மற்றும் ஐந்து பாகங்களாக ரிக்வேதம் முழுவதையும் அச்சிட்டார். அப்போது நமது பாரத நாட்டிலேயே அந்த மாதிரிப் புத்தக உருவில் எந்த வேதத்தையும் யாரும் கொண்டு வரவில்லை.

தயானந்த ஸ்ரஸ்வதி (1823 - 1900) ஆரிய சமூகத்தை ஸ்தாபித்தவர். ஸாத்வளேகருக்கு ஆரிய சமூகத்தில் ஈடுபாடு உண்டாயிற்று. வேத ஆர்வம் இருவரையும் பிணைத்தது.

கள். வேத தத்துவங்களை அவ்வளவு சரளமாக விளக்கினார். தர்க்க ரீதியான விளக்கம் அவ்வளவு ஆணித்தரமாக இருந்தது. அவருடைய உபந்நியாஸங்களைக் கேட்க மக்கள் திரள் திரளாக வந்தார்கள். பஞ்சாபிலும், உத்தரப் பிரதேசத்திலும் எங்கெங்கும் அவரது பெயர் பிரசித்தமாயிற்று. இதோடு ஒப்பிட்டால், பஞ்சாப், குஜராத் இரண்டிலும் அன்று அவரது பிரபலம் சற்றுக் குறைவுதான்.

இளமையில் அவர் என்ன பயின்றார்? சித்திரக் கலைதான். வண்ண ஓவியக் கலையை ஜம்ஷேத் ஜீஜீபாய் சித்திரக் கலைப் பள்ளியில் இவர் பயின்றார். அந்தக் கலையில் மிகத் தேர்ச்சி பெற்றார். தங்கப் பதக்கமும் பெற்றார். அவருடைய இரண்டாவது புதல்வரும் பின்னாளில் இங்கே பயின்று இதே மாதிரிப்

பிரதேசம் இரண்டிலும் உபந்நியாஸங்கள் செய்து கொண்டே சாதாரண ஜில்லா அடித்து ஸாம்ஸ்தானத்தை ஸாத்வளேகர் அடைந்தார். முதல் உலக யுத்தம் நடந்த காலம் அது. ஸாத்வளேகரிடம் ஸாம்ஸ்தானத்தி பதி மிகுந்த அன்பும், விசுவாசமும் கொண்டார். ஒரு சிறிய அச்சகம் தோன்றியது. பிழையில்லாமல் உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரீதம் முதலிய விவரங்களுக்கு அலாதி யான குறிகளுடன் சிக்கலானவேத வசனங்களை அச்சிடும் ஏற்பாடுகள் செவ்வையாய்த் தொடங்கின. இரண்டாவது உலகப் போர் தொடங்கு முன் நாலு வேதங்களையும் அச்சிட்டுப் பிரதி ஒன்று ரூபாய் ஐந்து விலைக்கு விற்றார்கள். என்ன ஆச்சரியம்? மாக்ஸ்முல்லர் பதிப்பு ரிக்வேதம் மாத்திரம்

தாம் பே பணியில் திட தன்னலமற்ற வேத மார்க் குவதே உல யச் செய்யும் நிச்சயம் இ ருக்குத் து

அவர் 100 உ மாக வா வதே, வேத கொண்டு அசைக்க மு யின் பலன்த கூட யாரை தாலும் வே தில் நடக்க என் கிறார். வேதங்களின் கோள்களை காட்டுகிறார்

வேதங்க ளைப் பதி ரும்ப வேத ம சிந்தனை தே தம் புதிய உதயமாகி அநாதி க கத்தைக் காண்கிறார் னுக்கு வெ லான மந் தெளிவாக கிறார். அவ நியானச் சை பதே ஓர் வேதங்க நின்று வி

பாரத நாட்டுப் பழங்காலப் பக்ஷணவகைகள்

பாரதம், ராமாயணம் உபநிஷத்துக்கள், பகவத்கீதை இவற்றையும் மொழி பெயர்த்திருக்கிறார். ஹிந்தி, மராட்டி, குஜராத்தி மொழிகளில் அது அமைந்திருக்கிறது. புருஷார்த்த போதினி என்றொரு நூலை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். இந்த நூல் பகவத்கீதையின் விளக்கம். ஆதிசங்கரர் தொடங்கி, அரவிந்தர், திலகர், காந்திஜி, இங்கர்ஸால் வரையில் எத்தனையோ அறிஞர்களைக் கவர்ந்த ஒன்று பகவத்கீதை. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கில டைரக்டர்கள் படிப்பதற்கு முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1732 - 1818) இந்த அரிய கிரந்தகமான பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து, தாமே இதற்கொரு நேர்த்தியான முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.

வேத புராண ஆசிரியர்களை மொழி பெயர்த்து எழுதுவது மாத்திரம் போதுமா? அவை மனித வாழ்விலே நல் வழிக்கு எப்படி உதவுகின்றன என்று அறிய வேண்டாமா? அதற்காகவே தம்முடைய மொழி பெயர்ப்புகளுக்கு நீண்ட முன்னுரைகளும், முடிவுரைகளும் ஸாத்தவளேகரர் தந்திருக்கிறார். தம் சொல்லீடப் போலவே செயல் புரியும் பெரியோரின் அந்தரங்கக் குரல் ஓசை இல்லையா அவை? எனவே, வாசிப்பவரின் மனத்தைக் கவரக்கின்றன.

இந்தக் காலத்து நிலையைக் கொண்டு நோக்கினால், அவரை பத்தாம் பசலி மனிதர் என்றே சொல்ல வேண்டும். புதிய சினிமாப் படம் பற்றி அவர் பேச மாட்டார். இந்த வேடிக்கை விநோதங்களைப் பார்க்க அவருக்கு நேரம் ஏது? சம்பிரதாய நண்பர் குழு விலே சேர மாட்டார். வெற்றிலை பாக்கு, பொடி, சிகரெட் எதுவும் அவருக்குத் தெரியாது. ஏன், காப்பி டிப்யங் கூட அவர் அருந்தவில்லை.

பல மொழிகளிலும் அவர் இயற்றியிருக்கும் நூல்கள் எண்ணற்றவை. 1948-ம் ஆண்டில் அவற்றை விட்டு அவர் கிளம்பி விட்டார். ஸம்ஸ்தானம் போன பின் மன்னரின் ஆதரவு ஏது? குஜராத்தைச் சேர்ந்த "பார்டி"யில் தங்கலானார். அங்கே ஸ்வாதீய மண்டல என்ற

"அன்னம் வைப்ராண" என்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. உண்ண உணவு, தங்க நிழல், உடுக்க உடை ஆகியவை மனிதனுக்கு இன்றியமையாத பொருள்கள். இவற்றுள் முதலில் பச்சை மாமிசத்தை உண்டு வந்த மனிதன் அறிவு வளர வளரப் பிராணிகளை வளர்த்தல், பிரிடுதல் என்ற நாகரிக கற்றைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். பண்பாடு முதிர் முதிர் தின்பண்டங்களை வகைவகையாகவும் ருசிகரமாகவும் தயாரிக்கத் தொடங்கி விட்டான்.

இப்படிப் பல பொருள்களை மாற்றி மாற்றிக் கலந்து விதவிதமான பட்சணங்களைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டார்கள் மக்கள். வேத காலத்தில் பால், நெய், தேன், பார்லி, பழம், கறிகாய், மாமிசம் முதலியவற்றைக் கொண்டு இனிப்புப் பண்டங்களைத் தயாரித்தார்கள். அவற்றுள் "அப்பம்" என்னும் தின்பண்டத்தைப் பற்றி நமக்குச் சிறிது தெரிய வருகிறது. பார்லி மாவையோ, அரிசி மாவையோ நெய்சேர்த்துப் பிசைந்து ரொட்டி போல் செய்து

ஆசிரமத்தை ஏற்படுத்தினார். அந்த வயதிலும் புதிய அச்சகம் நிறுவி, நாளொல்லாம் அவர் விடாது உழைத்து, உழைத்து வந்தது விந்தையிலும் விந்தை. உலக வேழத்துக்காக ஒன்றைச் செய்ய வேண்டும்; செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. விடாமல் வேதத்தை ஒதி வந்ததால் கிட்டிய விளைவு, அந்த மனவுறுதி. அதனாலேயே அவரால் இப்படி உழைக்க முடிந்தது. பல ஸ்தாபனங்கள் அவரைக் கௌரவித்து இருக்கின்றன. சமீபத்தில் புலவர் சர்வ கலாசாலையில், அவருக்கு "டாக்டர் அவ் விட்டர்சர்" என்ற பட்டம் அளித்துக் கௌரவித்திருக்கிறது.

குறைந்த அனலில் சுட்டுத் தேனில் ஊற வைப்பார்களாம். இந்த அப்பம் நமக்குப் பழக்கமான முதல் தின்பண்டம்.

தர்மசூத்திரமும், க்ருஹ்ய சூத்திரமும் தோன்றிய காலத்தில் மனிதர்களுக்குப் பல தின்பண்டங்களைப் பற்றித் தெரிந்திருந்தது. "பலால்", "ஸம்யான" என்னும் பண்டங்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன. "பலால்" என்றால் ஜாதிக்காய். ஜாதி பத்தியை வெல்லமோ சர்க்கரையோ கலந்து செய்யப்படும் தின்பண்டம் இது. "ஸம்யான" என்னும் தின்பண்டத்துக்குக் கோதுமை மாவையும் நெய்யையும் கலந்து வெல்லம் போட்ட பாலில் ஊற வைப்பார்களாம். ஏலக்காய், இஞ்சி, மிளகு இவற்றை விசேஷ ருசிக்காகக் கலப்பார்களாம். கோதுமை அல்லது பார்லியைச் சுத்தம் செய்து வடித்து இடித்து வெல்லத்துடன் கலந்து, "அப்பூசு" என்னும் தின்பண்டம் செய்வார்களாம். இவை தவிர மாவை, க்ருஹ்ய சூத்திரங்களில் "ஸ்வஸ்திகம்" என்னும் மோதகம், ஸந்த்யா வர்த்தம், என்னும் இனிப்புப் பண்டங்கள் பற்றிய செய்திவருகிறது. அந்தக் காலத்தில் தேனே ஏராளமாய் உபயோகித்து வந்திருக்கிறார்கள். விருந்தாளிகளுக்குத் தேனுடன், தயிர் அல்லது நெய்கலந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரிப்பார்களாம்.

சமண, பௌத்த மதங்கள் ஓங்கியிருந்த காலத்தில் பட்சணங்களின் வகைகள் ஏராளமாய்த் தயாராயின. மதுலாஜம் அல்லது தேனும் பொரியும், மோதுகலகம், அல்லது மோதகம் முதலியவற்றை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சமண நூல்களைப் படித்தால் பல வகையான இனிப்புப் பண்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மண்டகம், சர்க்கரையும் நெய்யும் கலந்து செய்து

போன்றது. மதாச்சீர்ஷகம் இனிப்பு மிக்க அடை போன்றது. குலாவணியம், சுயபுன்னம், ஸிஹக்ஷிரம் என்ற பெயர்களும்காணலாம் "மோரண்டகம்" என்ற பட்சணம் மயில் முட்டை போல் இருக்குமாம்.

பதஞ்சலி மகாபாஷ்யத்திலும் அப்பும், சக்ரூர் பாலம், மோதகம் முதலிய தின்பண்டங்களைப் பற்றிப் பல இடங்களில் காணலாம்.

புராண இதிகாச காலங்களில் தேனே ஏராளமாக உட்கொண்டு வந்தார்கள். வரும் விருந்தினருக்கு நாம் காப்பி கொடுப்பது போல் தேனையும் பாலையும் கொடுத்து உபசரித்தார்கள். பொரி மாவும் தேனும் சிற்றுண்டியாக இருந்தன. ராமாயண, மகா பாரதங்களில் அப்பும், பாயஸம், ஸம்யாவம், சுக்ஷிரம், மதுலாஜம், மோதகம் என்னும் இனிப்புப் பண்டங்களைப் பற்றிய செய்தி வருகிறது.

சரக ஸம்ஹிதையில் சுருளக் கிளறிய பால், கோதுமை மா, தேன், வெல்லம் அல்லது சர்க்கரை இவற்றைக் கலந்து செய்த தின்பண்டங்களைப் பற்றி அதிகமாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். ஸம்யாவம், மதுசீர்ஷிகா, பூபாலிகா முதலிய இனிப்புப் பண்டங்களுடன் வேறு சில புஷ்டிகரமான பொருள்களையும் கலந்து மிகவும் ருசியுள்ள தின்பண்டங்களைத் தயாரிப்பார்கள். "க்ருதபூரம்" என்னும் தின்பண்டத்தில் தேங்காய்க் கீற்றுக்களைக் கலந்து "ஸம்யாவம்" என்னும் ஒருவகைப் பண்டத்தைப் போல் செய்வார்கள். "மதுசீர்ஷிகா" அல்லது "மதுக்ரோட" என்னும் தின்பண்டத்தைத் தேன் அல்லது நெய்கலந்து தயாரிப்பார்கள் அரிசிமா, அல்லது கோதுமை மாவுடன் நெய்யும் வெல்லமும் சேர்த்துப் "பூபாலிகா" என்னும் தின்பண்டத்தைத் தயாரிப்பார்கள். இவை தவிரப் "புத்காரிகம்", "வர்த்திகம்" என்னும் பண்டங்களும் அவர்

குப்தர்கள் காலத்திலும் பிறகுங்கூட, க்ருதபூரம், பேணகாலு, லட்டிகாலு என்பவை முக்கியமான தின்பண்டங்களாகக் கருதப்பெற்று வந்தன. காய்ச்சிய பாலில் புளித்த தயிரைக் கலந்து பாலேத் திரிய வைத்து அதனுள் அரிசி மாவைக் கலந்து செய்யும் தின்பண்டத்துக்கு "ஷீர்ப்காரம்" என்று பெயர். இது இந்தக் காலத்து ரஸகுல்லாவை நினைவுபடுத்தி "ஷீரயஷ்டிகா" என்ற மற்றொரு இனிப்புப் பண்டமும் மிகுதியாகப் புழக்கத்தில் இருந்து வந்த தென்ற தெரிகிறது. அநேகமாக, இவை போன்ற தின்பண்டங்களின் மாற்று உருவமே இந்த நூலுள் தின்பண்டங்களாக வந்திருக்க

களுக்குச் செய்யத் தெரிந்திருந்தது. "சக்ரூதம்", "அங்கவிக்ரோ" என்னும் நூல்களிலும், "ஸம்யாவம்", "மோரண்டம்" இவைகளைப் பற்றிச் சொல்லியிருப்பதைக் காணலாம்- பால் கோவா கோவாவை முட்டை போல் உருட்டி நெய்யில் வேக வைத்தபின் சர்க்கரைப் பாகில் ஊற வைப்பார்களாம். பெரிய அளவில் அமைந்த, "குலாப் ஜாமுன்" என்று இதைச் சொல்லலாம். "அஷ்டபாங்க ஹ்ருதயம்" என்னும் வைத்திய நூலில், வியர்த்திகம், லோனிகம், இஷ்டகம், விடானகம், வோலிகம் என்னும் தின்பண்டங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைச் செய்யும் முறை தெரியவில்லை. "சக்ர நீதிஸாரம்" என்னும் நூல் தின்பண்டம் செய்வதை ஒரு கலை யாகவே மதிக்கிறது. ஷீரம், உதும்பரம், முரமுரம் என்னும் சில தின்பண்டங்கள் பெயர்களை அறிமுகப்படுத்துகிறது. ஷீரம், உதும்பரம் இரண்டைப் பற்றி "மானேஸோல்லாஸ்" த்தில் சொல்லியிருக்கிறது. இதே "மானேஸோல்லாஸ்", மோதகத்தை அரிசிமா, சர்க்கரை, ஏலம், பச்சைக் கர்ப்பூரம், வேறு சில மசாலைப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்துச் செய்வதாகக் கூறுகிறது. சர்க்கரி புத்தலிகம். அதாவது சர்க்கரைப் பொம்மை என்பது மற்றொரு பட்சணத்தின் பெயர். இதை அடிக்கடி எல்லாரும் வீட்டில் செய்யும் பழக்கம் இருந்தது. இன்று சர்க்கரைப் பாகை, யானை, புனை, கோழி, கிளி முதலிய அச்சுக்களில் வார்த்து நாம் செய்யும் சர்க்கரைப் பொம்மை தான் அது என்று பலர் நினைக்கிறார்கள்.

செய்யத் தெரிந்திருந்தது. "சக்ரூதம்", "அங்கவிக்ரோ" என்னும் நூல்களிலும், "ஸம்யாவம்", "மோரண்டம்" இவைகளைப் பற்றிச் சொல்லியிருப்பதைக் காணலாம்- பால் கோவா கோவாவை முட்டை போல் உருட்டி நெய்யில் வேக வைத்தபின் சர்க்கரைப் பாகில் ஊற வைப்பார்களாம். பெரிய அளவில் அமைந்த, "குலாப் ஜாமுன்" என்று இதைச் சொல்லலாம். "அஷ்டபாங்க ஹ்ருதயம்" என்னும் வைத்திய நூலில், வியர்த்திகம், லோனிகம், இஷ்டகம், விடானகம், வோலிகம் என்னும் தின்பண்டங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைச் செய்யும் முறை தெரியவில்லை. "சக்ர நீதிஸாரம்" என்னும் நூல் தின்பண்டம் செய்வதை ஒரு கலை யாகவே மதிக்கிறது. ஷீரம், உதும்பரம், முரமுரம் என்னும் சில தின்பண்டங்கள் பெயர்களை அறிமுகப்படுத்துகிறது. ஷீரம், உதும்பரம் இரண்டைப் பற்றி "மானேஸோல்லாஸ்" த்தில் சொல்லியிருக்கிறது. இதே "மானேஸோல்லாஸ்", மோதகத்தை அரிசிமா, சர்க்கரை, ஏலம், பச்சைக் கர்ப்பூரம், வேறு சில மசாலைப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்துச் செய்வதாகக் கூறுகிறது. சர்க்கரி புத்தலிகம். அதாவது சர்க்கரைப் பொம்மை என்பது மற்றொரு பட்சணத்தின் பெயர். இதை அடிக்கடி எல்லாரும் வீட்டில் செய்யும் பழக்கம் இருந்தது. இன்று சர்க்கரைப் பாகை, யானை, புனை, கோழி, கிளி முதலிய அச்சுக்களில் வார்த்து நாம் செய்யும் சர்க்கரைப் பொம்மை தான் அது என்று பலர் நினைக்கிறார்கள்.

ரூ. 250 கொடுத்த விதம் பற்றி இன்ஸ்பெக்டர் சாட்சியம்

குடியேற்ற அதிகாரி லஞ்சம் வாங்கி ராமம்

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திருகோணமலை, ஜூன், 24
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குகையில் எப்படி வகையாக மாட்டிக் கொண்டார் என்ற தகவலை திருகோணமலை நீதவான் திரு. டி. சி. டபிள்யூ. விக்ரமசேகரா முன் விசாரணைக்கு வந்த லஞ்சக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்கையில் இரகசிய பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெளியிட்டார்.

இவ்வழக்கில், செல்வராசா என்பவரிடம் இருந்து 250 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக முதலிக் குளம் வடக்கு குடியேற்ற அதிகாரியான திரு. எஸ். ஏ. விஜய சேன என்பவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில், கொழும்பு லஞ்சஒழிப்பு இலாகா இன்ஸ்பெக்டர், வை. திருநாவுக்கரசு சாட்சியம் அளிக்கையில், "எதிரியின் அறையினுள் செல்வராசா சென்றார். நாளும் பின் தொடர்ந்தேன். எதிரி பணத்தை மெசையின் மேல் வைக்கும்படி செல்வராசாவிற்குச் சொன்னார். அதன்படி 250 ரூபாய் பணத்தை செல்வராசா மெசையின் மேல் வைத்தார். பின்னர் எதிரி அப்பணத்தை சுஞ்சிகை ஒன்றிலால் மூடினர், உடனடியாக நான் வெளியே வந்து இன்ஸ்பெக்டர் பெரேராவிற்கு சைகை காட்டினேன்." என்றார்.

இன்ஸ்பெக்டர் பெரேரா சாட்சியமளிக்கையில், "கொழும்பில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, சத்துருகுலசிங்க, குருப்பு ஆகியோருடன் நான் திருமலை வந்தேன். சம்பவ தினம் எதிரியுடன் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றி நான் செல்வராசாவிற்கும் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுக்கும் சொன்னேன். எதிரியின் அறைக்குள் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, செல்வராசா சென்றனர். நான் வெளியில் துவ்வெட்டு

நான் மெல் அமர்ந்து இருந்தேன். அறைக்குள் நடப்பது கண்ணடியின்மீது ஊடாக எனக்குத் தெரிந்தது. "இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சிறிது நேரத்தில் வெளியே வந்து முகத்தைத் துடைத்து சைகை காட்டினார். நான் உடனே அறைக்குள் சென்று என்து அடையாளத்தை எதிரிக்குத் தெரிவித்தேன். "செல்வராசாவிடம் இருந்து வாங்கிய பணம் எங்கே என்று நான் எதிரியிடம் கேட்டேன். மெசை மேல் பணம் வைக்கப்பட்டுள்ளது என்று எனக்குச் சொல்லப்பட்டது. இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சஞ்சிகையை அகற்றி பணத்தைக் காட்டினார். உடனே நான் பண நோட்டுகளில் இருந்த நம்பர்களைக் குறித்துக் கொண்டுள்ளேன். "பின்னர் எதிரியிடம் இருந்து வாக்கு மூலம் பெற்றுக் கொண்டேன்." என்றார்.

திருமலை மாவட்டக் காரணி அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. மணவியின் மரணச் செய்தி கேட்டு கணவனும் மரணம்!

மல்கெலியா, ஜூன், 24
சித்த சுவாமிநமர் 55 வயது பெண் ஒருத்தி தீக்காயத்தினாலே இறந்ததைக் கேட்ட அவளது 65 வயது கணவனும் உயிர்த்த சம்பவம் இங்கு நடைபெற்றுள்ளது. இதுபற்றிய விபரமாவது:— நூற்றிம்பது ஏக்கர் தோட்டத்தைச் சேர்ந்த 55 வயதான சிழவி ஒருத்தி சில காலமாக சித்தசுவாமிநமர் இருந்தார். அண்மையில் வீடு மெழுக முயற்சி செய்தபோது சேலையில் தீப்பற்றியது. எரிதாயங்களுடன் டிக் கோயா அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் இவர் இறந்துவிட்டார். இச் செய்திகேட்ட அவரது 65 வயதுக் கணவனும் உடன் உயிர்த்ததாகக் கூறப்படுகிறது. (ல-311)

நான் மெல் அமர்ந்து இருந்தேன். அறைக்குள் நடப்பது கண்ணடியின்மீது ஊடாக எனக்குத் தெரிந்தது. "இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சிறிது நேரத்தில் வெளியே வந்து முகத்தைத் துடைத்து சைகை காட்டினார். நான் உடனே அறைக்குள் சென்று என்து அடையாளத்தை எதிரிக்குத் தெரிவித்தேன். "செல்வராசாவிடம் இருந்து வாங்கிய பணம் எங்கே என்று நான் எதிரியிடம் கேட்டேன். மெசை மேல் பணம் வைக்கப்பட்டுள்ளது என்று எனக்குச் சொல்லப்பட்டது. இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சஞ்சிகையை அகற்றி பணத்தைக் காட்டினார். உடனே நான் பண நோட்டுகளில் இருந்த நம்பர்களைக் குறித்துக் கொண்டுள்ளேன். "பின்னர் எதிரியிடம் இருந்து வாக்கு மூலம் பெற்றுக் கொண்டேன்." என்றார்.

முகக்குரிய வழக்கறிஞர் ஜனப் பெய்ஸ் முஸ்தபா வழக்கை நடத்தினார். எதிரி சார்பில் திரு. ஏர்ட்வி பெரேரா (அட்வகேட்) வழக்கறிஞர் இரா. சம்பந்தனின் அனுசரணையுடன் ஆஜரானார். (ல-287)

வழக்கு விசாரணையில் முதலாவது எதிரி செல்வரா சாட்சியம் அளிக்கையில் "பொன்னுத்துரையின் வளவினுள்ளே நான் வசிக்கின்றேன். எப்படி வண்டியில் மாட்டைப் பூட்டுவது என்பது எனக்குத் தெரியாது. இக் களவுபற்றியும் எனக்குத் தெரியாது. சம்பவதினம் நான் சினிமாப் படம் பார்த்து விட்டு நள்ளிரவுபோல் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பொன்னுத்துரை, குறிப்பிட்ட மாடு, வண்டியில் ஆகியவற்றுடன் வீதியில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் அப்பையர் என்னை மறித்து பெலீஸ் நிலையம் வரும்படி அழைத்தார். என்னை வேண்டும் என்றே இவ் வழக்கில் மாட்டிவிட்டார்கள். கான்ஸ்டபிள் அப்பையர் என்னுடன் பகைமை யாக இருக்கின்றார். சம்பவதினம் நான் என்ன படம் பார்த்தேன் என்பது ரூபகமில்லை" என்றார்.

இரண்டாவது எதிரி கிருஷ்ணன் சாட்சியம் அளிக்கையில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் மறுக்கின்றேன். எனக்கும் கான்ஸ்டபிள் அப்பையர்விற்கும் இடையே உறவு நன்றாக இல்லை. சம்பவதினம் நான் வீட்டில் நித்திரை செய்துகொண்டு இருந்தேன்" என்றார்.

இக்கட்டத்தில் தீர்ப்பு வழங்குவது ஜூன் 26 வரை ஒத்திவைக்கப்பட்டது.

பொலியோல் அருந்தினார்

சாவகச்சேரி, ஜூன் 24
மணவியுடன் மனஸ்தாபம் அடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சுப்பிரமணியம் என்ற நகைத் தொழிலாளர் பொலியோல் அருந்தி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் ஒன்று மட்டுவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. (51)

வண்டி, மாடு திருடிய குற்றத்தை மறுத்தனர்

திருகோணமலை, ஜூன், 24
பொன்னுத்துரை என்பவருக்குச் சொந்தமான வண்டியில் ஒன்றையும் மாடு ஒன்றையும் சளவெடுத்ததாக இரண்டு துறைமுகத் தொழிலாளர்களான கதிரவேலு செல்லையா, வேலாயுதம் கிருஷ்ணன் ஆகியோர்மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்குவதை திருகோணமலை நீதவான் திரு. விக்ரமசேகரா ஜூன் 22க்கு ஒத்திவைத்தார்.

வழக்கு விசாரணையில் முதலாவது எதிரி செல்வரா சாட்சியம் அளிக்கையில் "பொன்னுத்துரையின் வளவினுள்ளே நான் வசிக்கின்றேன். எப்படி வண்டியில் மாட்டைப் பூட்டுவது என்பது எனக்குத் தெரியாது. இக் களவுபற்றியும் எனக்குத் தெரியாது. சம்பவதினம் நான் சினிமாப் படம் பார்த்து விட்டு நள்ளிரவுபோல் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பொன்னுத்துரை, குறிப்பிட்ட மாடு, வண்டியில் ஆகியவற்றுடன் வீதியில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் அப்பையர் என்னை மறித்து பெலீஸ் நிலையம் வரும்படி அழைத்தார். என்னை வேண்டும் என்றே இவ் வழக்கில் மாட்டிவிட்டார்கள். கான்ஸ்டபிள் அப்பையர் என்னுடன் பகைமை யாக இருக்கின்றார். சம்பவதினம் நான் என்ன படம் பார்த்தேன் என்பது ரூபகமில்லை" என்றார்.

இரண்டாவது எதிரி கிருஷ்ணன் சாட்சியம் அளிக்கையில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் மறுக்கின்றேன். எனக்கும் கான்ஸ்டபிள் அப்பையர்விற்கும் இடையே உறவு நன்றாக இல்லை. சம்பவதினம் நான் வீட்டில் நித்திரை செய்துகொண்டு இருந்தேன்" என்றார்.

இக்கட்டத்தில் தீர்ப்பு வழங்குவது ஜூன் 26 வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதலாம் எதிரி சார்பில் வழக்கறிஞர் கனகசிங்கமும், இரண்டாவது எதிரி சார்பில் வழக்கறிஞர் ரெங்கநாதலும் ஆஜரானார்கள். (ல-287)

சுவர்ண நிம்பாதி

வட்டிகாவ

சீனி கலந்த நீர்மீது ரோகத் திருகு ஒரு உன்னத நிவாரணி. தபால் செலவுடன் ஒரு மாத மருந்து ரூ. 40/-.

ராவண ரஸ

இராஜவட்டி

எல்லா ஆஸ்திர வியாதியையும் குணப்படுத்தும். தபால் செலவுடன் ஒரு மாத மருந்து ரூ. 30/-.

காமேஷ்வர ரஸாயண

உடல் பலவீனத்தை ஒழித்து சக்தியை அதிகரிக்கும். தபால் செலவுடன் ஒரு மாத மருந்து ரூ. 30/-.

(இன்ஜெக்ஷன்)

லமடோரின்

தாமதமாகிய எல்லா மாதவிடாய் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் சில மணி நேரங்களில் குணப்படுத்தும். தொடர்பு கொள்க:-
ஸ்ரீ லங்கா மகாவுஷுத மருந்துச்சாலை,

சந்திப்பு-
திங்கள், வியாழன் நாட்களில் 279, காலி வீதி, கொள்ளப்பிட்டி ("மலிபான் கிரீம் ஹவுஸ்" எதிரில்), கொழும்பு-3.

மற்ற எல்லா தினங்களிலும் நிர்: 115, கண்டி வீதி, குருநாகல்.

நவீன முறை சிறிய கை மெசின்

இலவசம்! எம்பிராய்டரி கத்தரி ஒன்று, எம்பிராய்டரி புத்தகம் ஒன்று, வளையல் ஒரு சோடி, அல்லது புதிய மோஸ்தர் காதணி இலவசம். பெண்மணிகளே! இதோ எம்பிராய்டரி பூக்கள் தைப்பதற்கு எம்பிராய்டரி கை மெசின் ஒன்று. இந்த மெசின் மூலம் எந்தவிதமான துணியிலும் மிருகங்கள், பறவைகள், எழுத்துக்கள் பூக்கள் ஆகிய மோஸ்தர்களை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் தைத்துக் கொள்ள முடியும். இதன் விலை ரூபாய் 3-50. இந்த மெசினுடன் மேற்கூறப்பட்ட பரிசுகள் இலவசமாக கொடுக்கப்படும்.

எ. இ. இ. மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்களும் தாமதமின்றி இன்றே எழுதுங்கள்!

Manager
SEWING DEPARTMENT (TH)
Central Suppliers, Dehiwala.

பரிசுகளுடன் மிகக் குறைந்த விலையில் புது மாதிரியான **தையல் புத்தகங்கள்** (நாலு பிரிவுகள்)

ஆடைகள் வெட்டும், தைக்கும், எம்பிராய்டரி முறைகள், பிளவுக் கழுத்து துறைகள், சாரி, கவுன், பிளவுஸ், சட்டை, குழந்தைகளினதும், வனிதையர்களினதும் புது மாதிரியான ஆடை அலங்கார மோஸ்தர்கள் பல அடங்கிய பெரிதாகிய மலர்கள், பறவைகள், மிருகங்கள், எழுத்துக்கள், எம்பிராய்டரி மோஸ்தர்கள் நூற்றுக்கணக்கில் உள்ள அழகிய கடத்தாயில் அச்சிடப்பட்ட நாலு புத்தகங்களுக்கும் 4/- ரூபாயாகும். தபால் செலவு 50 சதம். பணம் கட்டி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும் புதிய மோஸ்தரிலான காதணி ஒரு ஜோடி அல்லது வளையல் ஒரு ஜோடியை தையல் புத்தகங்களுடன் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். வெளியூர் வாசிகளின் வாதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நற் சேவை.

நிர்வாகி, தையல் பகுதி
CENTRAL SUPPLIERS,
Dehiwala.

விவாகரத்து வழக்கில் கூறப்பட்டது

கஞ்சா புகைத்துவிட்டு மனைவியை அடிப்பார்

மனுதாரரின் கோரிக்கை அனுமதிக்கப்பட்டது

“மாலை நான்கு மணிக்கு வேலை முடிந்தாலும், எனது கணவன் சாமத்திலேயே வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு நாளும் அவர் கஞ்சா புகைத்து விட்டு என்னை நன்றாக அடிப்பார். இதைப் பொறுக்க முடியாது நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.”

கணவனிடமிருந்து விவாகரத் வேள்வத்தையில் உள்ள நெசவு துக் கோரிய மனைவி ஒருத்தி நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு சொன்னார். இவ்வழக்கில் கடவத்தையைச் சேர்ந்த வித்தர் ரணவிர என்பவரிடமிருந்து கோணவேளையைச் சேர்ந்த ஆர். பி. பேமவதி விவாகரத்துக் கோரினார்.

கும்பஹா மாவட்ட, நீதிபதி ஜஸ்டிஸ் எம். ஜமீல் முன் விசாரித்துப் பட்ட இவ்வழக்கில் மனுதாரப் பெண் பேமவதி மேலும் கூறியதாவது:— “நான் கிரில்லெவெல்லே கூட்டுறவுக் துறையில் தையல் வேலை பார்க்கிறேன். எனது கணவன்

“1968-ம் வருட ஆரம்பத்திலிருந்து எனக்கும் கணவனுக்கும் இடையில் சச்சரவு ஆரம்பித்தது. என் கணவன் தினமும் கஞ்சா புகைத்து விட்டு என்னை அடிப்பார். நான் வீட்டுக்குக் கொண்டுவரும் மரக்கறி, மீன் முதலியவற்றை சமைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அவர் என்னை அடிப்பார்.”

பதுக்கல் வியாபாரிகளுக்கு மந்திரி கடும் எச்சரிக்கை

நாட்டின் கள்ள மரர்க்கெட் வியாபாரிகள், பதுக்கல் பேர்வழிகள் ஆகியோரை ஒழித்துக் கட்டுவதற்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் திரு. டி. பி. இலங்கரத்தின பொலிஸாருக்கும், மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் திரு. டி. பி. இலங்கரத்தின இதுபற்றி தெரிவித்துள்ளதாவது—

கள்ளச் சந்தை, பதுக்கல் வியாபாரங்கள் ஆகியவை பெரும் சமூக விரோதச் செயல்களாகும். இத்தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராவது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

இப்படியான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அவர்கள் வர்த்தக உத்தரவுப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

அத்தோடு பதிவு செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள் யாராவது இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும் என்றும், அவர்களுக்கு பிரஜை அடிமையும் ரத்துச் செய்யப்படும்

“ஒருநாள் அவர் என்னை அடித்து விட்டே விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். மறுநாள் காலை நான் குழந்தையையும் தூக்கித் தொண்டு என் பெற்றோர் வீட்டுக்குச் சென்றேன். அதன் பின் என்னையோ குழந்தையையோ பார்ப்பதற்கு அவர் வரவில்லை. “அதன்பின் கோர்ட்டுக்கு வரும் வரை நான் அவரைச் சந்திக்க வில்லை.”

தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும் தனக்கோ குழந்தைக்கோ தான் எவ்விதமான சீவனம்சமும் கோரவில்லையென்றும் மனுதாரர் மேலும் தெரிவித்தார்.

பிரதிவாதியும் விவாகரத்துக்குச் சம்மதித்ததை அடுத்து விவாகரத்து வழங்கப்பட்டது.

தண்ணீர் பாய்ச்சும் போது குண்டு பாய்ந்தது!

யாழ்ப்பாணம், ஜூன் 24 - கோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்ற கதிர்காமம்

யூனைக்குட்பட்ட ஒடியவருக்கு பிள்ளையூர்தஞ்சம்

சாவகச்சேரி, ஜூன் 24 - விஸ்வமடுக் காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற இருவர், யானையைக் தண்டு பயந்து ஆளுக்கு ஒரு திக்காக திசைமாறிச் சென்றனர், இரவேரூடு இரவாக அலைந்து பல மணிநேரத்தின் பின், மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்பாராத விதமாக வந்து கூடினர். (— 51)

கைவிடப்பட்ட மனைவிக்கு விவாகரத்து கிடைத்தது

தற்சமயம் கொட்டாஞ்சேனை கொலெஞ் வீதியில் வசிப்பவரும், வெள்ளவத்தை பசுல்ஸ்வேளைச் சேர்ந்தவருமான கிருஷ்ணர் நாதேஸ்வரி என்ற 21 வயது மங்கைக்கு விவாகரத்து அனுமதி வழங்கப்பட்டது. வாழைச்சேனை கிழக்கிலங்கை கடத்தாசி ஆலைக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த திரு. கந்தையா குமாரசிங்கத்திடமிருந்து, ஒரு காரணமும் இல்லாது தன்னிடமிருந்து பிரிந்ததாக நாதேஸ்வரி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். கொழும்பு. மேலதிக மாவட்ட நீதிபதி திரு. ஜே. எம். ஏ. துசா,

முன் வழக்கு விசாரணை நடைபெற்றது. நாதேஸ்வரி சாட்சியமளிக்கையில் கூறியதாவது: “1959 நவம்பர் மாதம் 19-ம் திகதி நாங்கள் திருமணம் செய்தோம். திருமணத்திக்குப் பின் நாங்கள் கணவன் மனைவியாக வாழவில்லை. கடந்த வருடம் நவம்பர் 20-ம் திகதி ஒருகாரணமும் இல்லாது என் கணவர் என்னைப் பிரிந்து சென்றார். அத்தோடு என்னுடன் வாழவும் மறுத்தார். அதன்பின் அவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி வருவதாகக் கேள்விப்பட்டேன். தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும் நிரந்தர நஷ்ட ஈடாக ரூபா 25,000 வேண்டுமென்றும் சாட்சி மேலும் கோரியிருந்தார். மனைவிக்கு விவாகரத்து வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி மாதம் ரூபா 100 வீதம் நஷ்டஈடு வழங்கும்படியும் உத்தரவிட்டார். (ல)

கொலை முயற்சி வழக்கில் எதிரி விடுதலை

புறக்கோட்டை சென்டர் ரோட்டைச் சேர்ந்த எம். மீட்டன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக செக்கடித்தெருவைச் சேர்ந்த எம். டி. மொஹமட் குற்றச்சாட்டப்பட்டிருந்தார். இவ் வழக்கை விசாரித்த கொழும்பு பிரதம நீதிபதி திரு. ஈ. எல். டி. சில்வா எதிரியை விடுதலை செய்தார். (ல)

எல்லா வீடுகளுக்கும் ஒரு வைத்தியர்!

உங்களுக்கு எந்தவிதமான ஒரு நோய் ஏற்பட்டாலும் ஒரு தடவை சித்தாலேப்ப வைபாவித்துப் பாருங்கள்.

உங்கள் வலியுள்ள இடத்தையடைந்து அதை குணப்படுத்தும். இதை தடவுவதால் உடலின் உள்ளேயும், மேலிலும் ஒரே விதமாக குணம் கிடைக்கும். பாவிக்கும் முறைகள் பெட்டிக்குள் இருக்கின்றது.

ஒரு பெட்டியின் விலை ரூ. 2-50
ஒரு சிறிய சீசாவின் விலை ரூ. 1-00

விநியோகஸ்தர்கள்:-

பேர்ஸ் டிரீடிங் ரிகாம்பன்

185, ஓல்கொட் மாவத்தை, கொழும்பு-11.

குண்டிக்காய் ரோக நிபுணரான மஹந்திரிக்கு சில்வா ஹெட்டிகொட அவர்களால் தயாரிக்கப்பட்ட

சித்தாலேப்ப



நிதி அமைச்சர் என். எம். அறிவித்தார்

செப்டம்பர் 26 முதல்

இரண்டு கொத்து அரிசி

பண்டாரநாயக்கா நினைவு தினமான செப்டம்பர் 26-ம் திகதி முதல் கூப்பனுக்கு இரண்டு கொத்து அரிசி வழங்கப்படும்.

இதில் ஒரு கொத்து தற்போது வழங்கப்படுவது போல் இலவசமாகவும் மற்றக் கொத்து நியாய விலைக்கும் கொடுக்கப்படும். இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் நிதி அமைச்சர் டாக்டர் என். எம். பெரேரா.

சிம்மாசனப் பிரசங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவரத்தின் மீது உரை நிகழ்த்தும் பேர்தே நிதி அமைச்சர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இதன்பற்றி அவர் நாடாளுமன்றத்தில் கூறியதாவது:—
“நாங்கள் இரண்டு கொத்து அரிசி கொடுக்க மாட்டோம்; சந்திர மண்டலத்திலிருந்து தான் கொண்டு வந்த கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தேர்தல் காலத்தில் கூறினர்.
“இரண்டு கொத்தையும் இலவசமாகக் கொடுப்போம் என்று நினைக்க நாட்டு மக்கள் புத்தியற்றவர்கள் அல்லர்.
“காலஞ்சென்ற திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் நினைவு தினமான செப்டம்பர் 26-ம் திகதி முதல் இரண்டு கொத்து அரிசி கூப்பனுக்கு வழங்கப்படும்.
“ஒரு கொத்து இலவசமாக வழங்கப்படும். அடுத்த கொத்து நியாயவிலைக்கு கொடுக்கப்படும். நியாய விலை என்ன என்பது இன்னும் தீர்க்கமாக முடிவாகவில்லை. அதுபற்றி மந்திரிசபை விரைவில் முடிவு செய்யும்” என்றார். (வ)

காவின் நினைவு தினமான செப்டம்பர் 26-ம் திகதி முதல் இரண்டு கொத்து அரிசி கூப்பனுக்கு வழங்கப்படும்.

“ஒரு கொத்து இலவசமாக வழங்கப்படும். அடுத்த கொத்து நியாயவிலைக்கு கொடுக்கப்படும். நியாய விலை என்ன என்பது இன்னும் தீர்க்கமாக முடிவாகவில்லை. அதுபற்றி மந்திரிசபை விரைவில் முடிவு செய்யும்” என்றார். (வ)

வாழ்க்கை செலவு...

(1-ம் பக்கத் தொடர்ச்சி)
* அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் வர்த்தகம், கைத்தொழில், வியாபாரம் ஆகிய துறைகளில் உள்ள ஊழல்களை அரசாங்கத்தின் தவணத்திற்குக் கொண்டு வருதல்.
இதுபோன்ற முயற்சிகள் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதோடு, வேலையில்லாத பிரச்சினை தீர்வதற்கும் உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது. (ஐ)

மாஜிஸ்திரேட்டுக்கு...

(1-ம் பக்கத் தொடர்ச்சி)
தன் உணவையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார். வங்கி ஊழியர்கள் இந்த வழக்கில் குற்றாளிகள் என்று தீர்ப்பளித்தனர். தனக்குச் சேர்ந்த தொல்லை ஏற்படும் என்று தன்னைப் பற்றி இந்த தெரியாத நபர் டெலி போனில் பயமுறுத்தினார் என்று மாஜிஸ்திரேட் தீர்ப்பளிக்கும் போது கூறினார்.
“இப்படியான தொல்லைகள் பற்றி எனக்குத் தவலை இல்லை. சாட்சியங்கள் சரியாக இல்லாத தால் தான் உங்களை விடுதலை செய்கிறேன். நீங்கள் குற்றவாளிகளாக்கப்பட்டால் தவிர ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை கிடைத்திருக்கும். நான் எவராலும் பயமுறுத்தப்படக் கூடியவன் அல்ல.”
“முறைப்பாட்டுக் காரரான வங்கி மனேஜர் தனது சாட்சியத்தில் இந்த நிதிமன்றத்தில் ஒன்றையும் முன்னர் வேறொன்றையும் கூறி உள்ளார்” என்று எதிரிகளைப் பார்த்து மாஜிஸ்திரேட் சொன்னார்.

குத்புல் அக்தாப் தினம்

குத்புல் அக்தாப் தினக் கூட்டம் நாளை 26ம் திகதி இரவு 8-30 மணிக்கு கொழும்பு ஆடுப்பட்டிக்கு, உம்பிச்சிப் பிளேசில் அரசினர் பாடநூல் பிரசுர சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. எம். ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் சென்னை, மிஸ்பாஹுல் உலாம் மதராஸா, ஆசிரியர் மிஸ்பாஹி மௌலவி ஜலூப் ஏ. அப்துல் காதிமும், தூத்துக்குடி ஹாஜி சி. தஸ்வாஹியும் கலந்து சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறும். (வ-7)

வெலிமடை தேர்தல் வழக்கு:

‘எனக்கு பெரும் அநீதி விளைவிக்கப்பட்டது’ —பேர்லி சமரவீர

நுவரெலியா, ஜூன் 24
“நான் வெலிமடைத் தொகுதிக்கு எம். பியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க திருப்பேன்” என்று வெலிமடைத் தேர்தல் வழக்கு விசாரணையில் மனுதாரரான திரு. பேர்லி சமரவீரா கூறினார்.

நுவரெலியா உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. அலஸ் முன்னிலையில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.
தொடர்ந்து சாட்சியமளித்த திரு. சமரவீர கூறியதாவது:—
“எனது நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன என்ற செய்தி

நாடு பூராவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் வேண்டுமென்றே இவ்வாறு செய்ததாக பலர் எண்ணினர். எனது தொகுதி வாக்காளருக்கு நான் விஷயத்தைத் தெரிவிப்படுத்தினேன். ஆனால் பலர் எனது கூற்றை நம்பவில்லை. எனக்கு பெரும் அநீதி விளைவிக்கப்பட்டது என நான் கருதியதாலேயே இந்த வழக்கைத் தாக்கல் செய்தேன். இவ்விஷயமாக வழக்குத் தாக்கல் செய்யும் படி எனது ஆதரவாளர்களும் என்விடம் கோரினர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட எனக்கு கட்சி அனுமதி இருந்தது. ஆனால், நான் சுயேட்சையாகப் போட்டியிடுவதையே விரும்பினேன்.


உதவி அரசாங்க அதிபர் திரு. ஜி. சி. திஸாநாயக்கா சாட்சியமளிக்கையில், தாம் அன்று பதினாறு துச்சேரியில் கடமை பார்த்ததாகவும் திரு. பேர்லி சமரவீரின் நியமனப் பத்திரங்கள் சரியாக நிரப்பப்படாதிருப்பதைத் தண்டிக்கவே 10-10 மணி போரல் ஏ. ஆர். ஜி. அதிகாரியை வருமாறு கூறியனுப்பியதாகவும் தமது நியமனப் பத்திரங்களை திருத்தித் தருமாறு திரு. பேர்லி சமரவீர, காவல் 10.15 மணி போரல் கேட்டதாகவும் தாம் அதை அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.

பிறகு 11.30 மணிக்கு திரு. பண்டார தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும் திரு. திஸாநாயக்கா கூறினார். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. (வ)

தோட்டங்களில் வேலை வழங்க மத்திய ஏஜன்சி நிறுவப்படும்

மத்திய ஏஜன்சி ஒன்றின் மூலமாக தோட்டங்களில் உள்ள கரவிலைதாளிகளை நிரப்புவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய ஏஜன்சி சபையை நிறுவும் திட்டம் ஒன்றை தோட்டத்துறை அமைச்சர் டாக்டர் தொல்லை ஆர். டி. சிவவாசுதாமித்து வருகிறார்.
மந்திரிசபையின் அங்கீகாரத்துக்காக இந்தத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளது. அரசாங்கத்தின் சிம்மாசனப் பிரசங்க உரையிலும், ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞானபணி அறிக்கையிலும் வாக்குறுதியாகும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தோட்டங்களுக்குத் தேவையான தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் ஏஜன்சி சபைகள் மூலம் திரட்டப்பட்டு வருவது தெரிந்தது. அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தின்படி சதா தோட்டங்களுக்கும் தேவையான தொழிலாளர்களும் ஊழியர்களும் ஒரு மத்திய ஏஜன்சி சபையால் திரட்டப்பட்டு வரக்கூடும். (வ)

மதுவையும் துதாட்டத்தையும் கைவிட்டு
37000 பேர் பாவித்துவரும்
ஸ்ரீராம வாசனைப்புகை
கண்திறுஷ்டி, சொற்தோஷம், கிரகாதிப்பலன் முதலிய ஏற்றை ஒழித்து, குடும்பத்தில் முன்னேற்றம் அளித்து, வியாபாரத்தில் வெற்றி தண்டு, பகைவர் ஒழித்து கடன் கிட்டி உங்களை லட்சாதிபதியாகக் வல்லுது. ஆயிரக்கணக்கான நற்சான்றுப் பத்திரங்கள் இருக்கின்றன. நீங்களும் பாவித்துப் பாருங்கள்.
* ஒரு மாத பாவனைக்கு ரூ. 3-25 * மூன்று மாத பாவனைக்கு ரூ. 7-50. வி. பி. பி. யிலும் அனுப்பப்படும்.
பகைவர்களை அடக்கி, பரிட்சை பந்தயம், வழக்கு, மற்றும் சென்ற இடமெல்லாம் வெற்றியை அடைந்து நினைத்த காரியம் கைகூடுவதற்கு பாவிப்புகை.
ஸ்ரீ சரஸ்வதி இராச யந்திரம்
விலை 15/50 மட்டுமே
* பெருக்கு விசேஷமாக மந்திரம் செபித்து பக்குவமாய் தயாரிக்கப்படும் யந்திரத்தின் விலை 22-50. * வியாபாரஸ்தலங்களில் வைத்து விளக்கேற்றுவதற்கு உகந்த 6"X5" அளவிலான யந்திரத்தை 27/50 ரூபாவுக்கு செய்து தருவோம். வி. பி. பி. ஏற்றுக்கொள்ளப்படும்.
வேறு எந்தக் காரணத்திற்கும் தவறாத நிவர்த்தி செய்து கொடுக்கப்படும். வசியம் சம்பந்தப்பட்டவை விசேஷமாகக் கவனிக்கும். காதுவில் வெற்றிபெற்று, பெற்றோரின் விருப்பத்தை 3 நாட்களில் பெற்றுக்கொடுக்கப்படும். இருவருடைய பெயர்களுடன் இலவச விபரங்களுக்கு எழுதுங்கள்.
அரசாங்க அனுமதி பெற்ற
நீலன் கந்தசாமி,
லக்ஷல கட்டிடம், நிட்டம்புவ.
* இப்பத்திரிகையை அச்சிட்டவர், சுயாதீனப் பத்திரிகா சமாஜம், 5, குணசேன மாவத்தை, கொழும்பு - 12 (இலங்கை); வெளியிட்ட திகதி 25 ஜூன் 1970.
Thanthi 5, Gunasena Mawatha, Colombo 12.



சிறந்த தொழில் நுட்பவாதி ஒருவரால் நவீனக் குக்தமான முறையில் தொகுக்கப்பட்ட, சிறு குழந்தைகூட படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய பயிற்சியாளர்களுக்குத் தேவையான சகல ரேடியோ உபகரணங்களைப் பொருத்தும் முறைகளை வானொலி விஞ்ஞானத்தின் முதல் பாகம் ரூ. 2/75. வாரத்தில் முதலாவதாக விண்ணப்பிக்கும் 15 பேருக்கு மின்சக்தியைப் பரிட்சிக்கும் ஒரு டெஸ்ட்டரை புத்தகத்துடன் இலவசமாக அனுப்பப்படும். இப் புத்தகத்தின் மூலம் எவ்வகையான ரேடியோவையும் திருத்தித் தொள்ள முடியும். இன்றே தேருங்கள். வி. பி. பி. அனுப்பப்படும்.

Technical Dept
UNITED AGENCIES
166/2, Kirulapana Avenue,
Colombo-5.